


புதிய இயல்புநிலை

# பாதுகாப்பாகப் பிறரைச் சந்தித்தல்



இயன்றவரை இணையம்வழி  
சந்திக்கவும்



அடிக்கடி சந்திப்பவர்களை  
மட்டுமே சந்திக்கவும்



ஒரே நாளில் பல ஒன்றுகூடல்களுக்கு  
ஏற்பாடு செய்ய வேண்டாம்;  
பல ஒன்றுகூடல்களுக்குச்  
செல்ல வேண்டாம்



உங்களுக்கு உடல் நலமில்லை எனில்,  
மற்றவர்களைச் சந்திக்கச் செல்லாதீர்கள்;  
மற்றவர்களை உங்கள் வீட்டிற்கு  
அழைக்காதீர்கள்

TraceTogether செயலி அல்லது  
சாதனத்தைப் பயன்படுத்தவும்



உங்களுக்கு உடல் நலமில்லை எனில்




அறுவை  
சிகிச்சைக்கான  
முகக் கவசத்தை  
அணியவும்



மருத்துவரைச்  
சென்று பார்க்கவும்




வீட்டிலேயே  
இருக்கவும்



வெவ்வேறு  
மருத்துவர்களைச்  
சென்று  
பார்க்க வேண்டாம்

மிதமான  
சளிக்காய்ச்சலுக்கான  
அறிகுறிகள் உங்களுக்கு  
இருந்தால், முன்கூட்டியே  
மருத்துவரைச் சென்று  
பார்க்கவும்



வதந்திகளைப் பரப்ப வேண்டாம்

கொவிட்-19 குறித்த ஆக அண்மைத் தகவல்களுக்கு,  
Gov.sg வாட்ஸ்ஆப் சேவைக்குப் பதிந்துகொள்ளுங்கள் ([www.go.gov.sg/whatsapp](http://www.go.gov.sg/whatsapp)).  
இந்தச் சேவை தமிழில் வழங்கப்படுகிறது.

gov  
.sg